

Key Fact Document

NETSAVER SAVINGS ACCOUNT (E-Savings)

වැදගත් කරුණු

නෙට්සේවර් ඉතුරුම් ගිණුම (ඊ-ඉතුරුම්)

முக்கிய தகவல்கள் சுவணம்

NETSAVER SAVINGS ACCOUNT (E-Savings)



Key Fact Document

NETSAVER SAVINGS ACCOUNT (E-Savings)

NETSAVER SAVINGS ACCOUNT (E-Savings)

Savings Account opening is now made simple, safe, fast, easy, dynamic and efficient through Digital Banking at any time anywhere. Given below are the features of the E-Savings Account

Initial Deposit	Minimum initial Deposit Rs. 10,000.00
Eligibility	Existing Digital Banking user (above -18 years) maintaining rupee CASA excluding special purpose accounts.
Currency type	LKR only
Interest Rate	Prevailing General Savings Interest rate.
Scheme code	Netsaver (ESAV1)
Passbook / E-Statement	E-Statement
Joint accounts	Not allowed
Document required	No Documentation required
Account opening and Funding	Only via Digital Banking (i.e. Mobile Banking & Personal Online Banking). Account will be opened under the same SOL as the funding Account.
Withdrawals / Deposits	Counter transactions are not allowed. Only Fund transfers and Electronic transactions are possible.
Withholding Tax	Applicable as per the existing regulations
Account Closing	Through branch according to the current procedure.
Minimum Balance	Same as General Savings

NET DEPOSIT ACCOUNT (Online Fixed Deposit Opening)

Now Digital Banking Mobile app and Internet Banking users can open Net deposits online and close same real time.

Minimum amount required to open an LKR FD	Minimum initial Deposit Rs. 25,000.00
Minimum amount required to open an FCY FD	1,000.00
Eligible Currencies	AUD/USD/GBP/EUR
Eligibility	Existing Digital Banking user (above -18 years) maintaining rupee and FCY accounts excluding special purpose accounts.
Interest Rate	Bank published rate
Tenor (LKR Scheme)	1M, 3M,6M, 12M, 24M, 36M, 48M and 60M
Tenor (FCY Schemes)	1M, 3M,6M and 12M
Joint accounts	Not allowed
Loans against FD and Nominations	Customer can obtain a cash back loan for FDs opened through the App / Internet Banking. Customer can place nominations for FDs opened through the App / Internet Banking with the same nomination application.
E-Receipt	User can generate an E-Receipt for online FDs anytime with the mobile app
Withholding Tax	Applicable as per the existing regulations
Account Closing	User can close the FD opened through the Digital Banking App on the same day, if FD is closed within 30 days from the created date no interest will be paid, if closed after 30 days' savings interest will be paid.

Complaint handling procedure

The contact number is 0112661963

Email address – customer.experience@hnb.lk

Link :- hnb.net/feedback



වැදගත් කරුණු

නෙට්සේවර් ඉතුරුම් ගිණුම (රී-ඉතුරුම්)

නෙට්සේවර් ඉතුරුම් ගිණුම (රී-ඉතුරුම්)

ඉතුරුම් ගිණුම් විවෘත කිරීම දැන් ඕනෑම තැනක සිට ඕනෑම වේලාවක ඩිජිටල් බැංකුකරණය හරහා සරල, ආරක්ෂිත, වේගවත්, පහසු සහ කාර්යක්ෂම අයුරින් සිදු කිරීමට දැන් HNB විසින් අවස්ථාව ලබා දී ඇත. රී ඉතුරුම් ගිණුමෙහි විශේෂාංග පහත දැක්වේ.

මූලික තැන්පතු	අවම මූලික තැන්පතු මුදල රු. 10,000.00 කි
සුදුසුකම්	විශේෂ කාර්ය ගිණුම් හැර රැපියල් ඉතුරුම් සහ ජංගම ගිණුම් දැනටත් පවත්වාගෙන යන ඩිජිටල් බැංකු සේවා භාවිතා කරන අවුරුදු -18 ට වැඩි ඕනෑම අයෙක් සුදුසුකම් ලබයි
මුදල් වර්ගය	ශ්‍රී ලංකා රුපියල් (ESAV1) පමණි
පවතින පොලී අනුපාතය	සාමාන්‍ය ඉතුරුම් පොලී අනුපාතය.
යෝජනා ක්‍රම කේතය	Netsaver (ESAV1)
පාස්පොත / විද්‍යුත් ප්‍රකාශය	විද්‍යුත් ප්‍රකාශය
ඒකාබද්ධ ගිණුම්	අවසර හැර
අවශ්‍ය ලේඛන	ලියකියවිලි අවශ්‍ය නොවේ
ගිණුම් විවෘත කිරීම සහ අරමුදල් සැපයීම	ඩිජිටල් බැංකුකරණය හරහා පමණි (චිත්‍ර ජංගම බැංකුකරණය සහ පුද්ගලික මාර්ගගත බැංකුකරණය මගින්). අරමුදල් ගිණුමෙහි SOL කේතය යටතේම මෙම ගිණුම විවෘත කෙරේ.
මුදල් ආපසු ගැනීම් / තැන්පතු	කවුන්ටර් ගනුදෙනු සඳහා ඉඩ ලබා නොදේ. අරමුදල් මාරු කිරීම් සහ ඉලෙක්ට්‍රොනික ගනුදෙනු පමණක් සිදු කළ හැකිය.
රඳවා ගැනීමේ බද්ද	පවතින රෙගුලාසිවලට අනුව රඳවා ගැනීමේ බද්ද අදාළ වේ
ගිණුම අවසන් කිරීම	චන්මන් ක්‍රියා පටිපාටියට අනුව ශාඛාව හරහා ගිණුම අවසන් කෙරෙයි.
අවම ශේෂය	සාමාන්‍ය ඉතුරුම් වලට සමානයි

ශුද්ධ (NET) තැන්පතු ගිණුම (ඔන්ලයින් ස්ථාවර තැන්පතු විවෘත කිරීම)

දැන් Digital Banking ජංගම යෙදුම සහ අන්තර්ජාල බැංකුකරණය (Internet Banking) භාවිතා කරන්නන් හට අන්තර්ජාලය හරහා ශුද්ධ තැන්පතු විවෘත කර තව්‍ය කාලීනව වසා දැමිය හැක.

ශ්‍රී ලංකා රුපියල් ස්ථාවර තැන්පතු විවෘත කිරීමට අවශ්‍ය අවම මුදල	අවම මූලික තැන්පතුව රු. 25,000.00 කි
විදේශ මුදල් ස්ථාවර තැන්පතු විවෘත කිරීමට අවශ්‍ය අවම මුදල	1,000.00 කි
සුදුසුකම් ඇති මුදල් වර්ග	AUD/USD/GBP/EUR
සුදුසුකම්	විශේෂ කාර්ය ගිණුම් හැර විදේශ මුදල් ගිණුම් පවත්වාගෙන යන ඩිජිටල් බැංකුකරණ සේවා භාවිතා කරන අවුරුදු -18 ට වැඩි ඕනෑම අයෙකු සුදුසුකම් ලබයි
පොලී අනුපාතය	ප්‍රකාශිත බැංකු පොලී අනුපාත අදාළ වේ
Tenor (ශ්‍රී ලංකා රුපියල් යෝජනා ක්‍රමය)	මිලියන 1,3,6,12,24,36,48 සහ 60
Tenor (විදේශ මුදල් යෝජනා ක්‍රමය)	මිලියන 1, 3,6 සහ 12
ඒකාබද්ධ ගිණුම්	ඒකාබද්ධ ගිණුම් සඳහා අවසර හැක
ස්ථාවර තැන්පතු සහ නාමයෝජනා මත ණය ලබාගැනීම	ජංගම යෙදුම / අන්තර්ජාල බැංකුකරණය හරහා විවෘත කරන ලද ස්ථාවර තැන්පතු සඳහා මුදල් ආපසු ලබාගැනීමේ ණයක් පාරිභෝගිකයාට ලබාගත හැක. එකම නාමයෝජනා අයදුම්පත්‍රය භාවිතා කරමින් ජංගම යෙදුම / අන්තර්ජාල බැංකුකරණය හරහා විවෘත කරන ලද ස්ථාවර තැන්පතු සඳහා පාරිභෝගිකයාට නාමයෝජනා තැබිය හැකිය.
විද්‍යුත් රිසිට්පත්	පරිශීලකයාට ඕනෑම වේලාවක සිය ජංගම යෙදුම භාවිතා කරමින් ස්ථාවර තැන්පතු සඳහා විද්‍යුත් රිසිට්පතක් ජනනය කළ හැකිය.
රඳවා ගැනීමේ බද්ද	පවතින රෙගුලාසිවලට අනුව රඳවා ගැනීමේ බද්ද අදාළ වේ
ගිණුම වසා දැමීම	පරිශීලකයාට ඩිජිටල් බැංකු යෙදුම හරහා විවෘත කරන ලද ස්ථාවර තැන්පතුවක් ච්ඡිනම වසා දැමිය හැක. නිර්මාණය කළ දින සිට දින 30ක් ඇතුළත ස්ථාවර තැන්පතුවක් වසා දැමුවහොත් පොලී අදාළ නොවේ. දින 30කට පසුව වසා දැමුවහොත් ඉතුරුම් පොලිය ගෙවිය යුතු වේ.

වැඩි විස්තර සඳහා - 0112 462 462/ hnbconnect@hnb.lk

පැමිණිලි හැසිරවීමේ ක්‍රියාවලිය

දුරකථන අංකය - 011-2661963

විද්‍යුත් තැපෑල - customer.experience@hnb.lk

Link :- hnb.net/feedback



முக்கிய தகவல்கள் ஆவணம்

NETSAVER SAVINGS ACCOUNT (E-Savings)

நெட்சேவர் சேமிப்புக் கணக்கு (இ-சேமிப்பு)

டிஜிட்டல் வங்கிச் சேவை மூலம் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பது இப்பொழுது எளிதாகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் உத்வேகமானதாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இ-சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆரம்ப வைப்பு	குறைந்தபட்ச ஆரம்ப வைப்பு ரூ.10,000.00
	விசேட நோக்க கணக்குகள் தவிர, ரூபாய் கணக்குகளைப் பேணிவரும் தற்போதய டிஜிட்டல் வங்கிச் சேவை பாவனையாளர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்).
நாணய வகை	இலங்கை ரூபாய் மாத்திரம்
வட்டி வீதம்	நடப்பிலுள்ள பொதுச் சேமிப்பு வட்டி வீதம்
திட்டக் குறியீடு	நெட்சேவர் (ESAV1)
கணக்குப் புத்தகம்/இ-விபரக்கூற்று	இ-விபரக்கூற்று
கூட்டுக் கணக்குகள்	அனுமதிக்கப்பட மாட்டா
தேவையான ஆவணங்கள்	ஆவணங்கள் எதுவும் தேவையில்லை
கணக்கை ஆரம்பித்தல் மற்றும் நிதி வழங்குதல்	டிஜிட்டல் வங்கிச் சேவை ஊடாக மட்டும் (அதாவது, மொபைல் வங்கிச் சேவை மற்றும் தனிப்பட்ட இணைய வங்கிச் சேவை). நிதி வழங்கும் கணக்கின் SOLI ஒத்த SOLஇன் கீழ் கணக்கு ஆரம்பிக்கப்படும்.
மீளப்பெறுதல்கள்/வைப்புகள்	கருமபீட கொடுக்கல் வாங்கல்கள் அனுமதிக்கப்பட மாட்டா. பணப் பரிமாற்றங்கள் மற்றும் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இடைநிறுத்திவைக்கப்பட்ட வரி	நடைமுறையிலுள்ள பிரமாணங்களுக்கு அமைய ஏற்படையதாகும்.
கணக்கை மூடுதல்	கிளையின் ஊடாக நடப்பிலுள்ள செயற்முறைகளுக்கு அமைவாக.
குறைந்தபட்ச மீதி	பொதுச் சேமிப்புக் கணக்கைப் போன்றது

நெட் வைப்புக் கணக்கு (ஒன்லைன் நிலையான வைப்பை ஆரம்பித்தல்)

டிஜிட்டல் வங்கிச் சேவை மொபைல் app மற்றும் இணைய வங்கிச் சேவை பாவனையாளர்கள் இப்போது நெட் வைப்புகளை ஒன்லைனில் உடனுக்குடன் ஆரம்பிக்கவும் முடிவறுத்தவும் முடியும்.

இ.ரூ. நிலையான வைப்பொன்றை ஆரம்பிக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை	குறைந்தபட்ச ஆரம்ப வைப்பு ரூ.25,000.00
வெளிநாட்டு நாணய நிலையான வைப்பொன்றை ஆரம்பிக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை	1,000.00
தகுதியுள்ள நாணயங்கள்	AUD/USD/GBP/EUR
தகுதி	விசேட நோக்க கணக்குகள் தவிர, ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணிவரும் தற்போதய டிஜிட்டல் வங்கிச் சேவை பாவனையாளர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்).
வட்டி வீதம்	வங்கியினால் வெளியிடப்படும் வீதம்
காலப்பகுதி (இ.ரூ. திட்டம்)	1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், 12 மாதங்கள், 24 மாதங்கள், 36 மாதங்கள், 48 மாதங்கள் மற்றும் 60 மாதங்கள்
காலப்பகுதி (வெளிநாட்டு நாணய திட்டம்)	1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள்
கூட்டுக் கணக்குகள்	அனுமதிக்கப்பட மாட்டா
நிலையான வைப்பின் பேரிலான கடன்கள் மற்றும் நியமனங்கள்	App/இணைய வங்கிச் சேவை மூலம் ஆரம்பிக்கப்படும் நிலையான வைப்புகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் பண ஆதார (Cash Back) கடனைப் பெற முடியும். App/இணைய வங்கிச் சேவை மூலம் ஆரம்பிக்கப்படும் நிலையான வைப்புகளுக்காக வாடிக்கையாளர் ஒரே நியமன விண்ணப்பத்துடன் தனது பிரதிநிதிகளை நியமிக்க முடியும்.
இ-பற்றுச்சீட்டு	இ-பற்றுச்சீட்டு பாவனையாளர் மொபைல் App ஊடாக எந்த நேரத்திலும் ஒன்லைன் நிலையான வைப்புகளுக்காக இ-பற்றுச்சீட்டு ஒன்றை உருவாக்கலாம்.
இடைநிறுத்திவைக்கப்பட்ட வரி	நடைமுறையிலுள்ள பிரமாணங்களுக்கு அமைய ஏற்புடையதாகும்.
கணக்கை மூடுதல்	பாவனையாளர் டிஜிட்டல் வங்கிச் சேவை App ஊடாக நிலையான வைப்புக் கணக்கை அதே நாளில் மூடலாம். கணக்கு 30 நாட்களுக்குள் மூடப்பட்டால், வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது. 30 நாட்களுக்குப் பின் மூடப்பட்டால், சேமிப்பு வட்டி வழங்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு – 0112 462 462 / hnbconnect@hnb.lk

முறைப்பாட்டைக் கையாளும் முறை

தொடர்பு இலக்கம் - 011-2661963

மின்னஞ்சல் விலாசம் - customer.experience@hnb.lk

Link :- hnb.net/feedback

